

நடையரின் அந்திமக்காலம் சிட்னியிலேதான் என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் போக்கு ஈழத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதால் சிட்னி தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்திலும் தன்னை இணைத்தக்கொண்டார். தமிழை அறியாதவர்கள் போல பாவனை செய்யும் மூத்த தமிழ் குடிமக்களோடு இசைவாக்கம் செய்வது ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராத நடையருக்கு பெரும்பாடாகிவிட்டது. ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் மூத்தவர் சங்கத்தை விட்டு கொஞ்சம் விலகியே இருந்துள்ளார்கள் என்பதை பிந்திப் புரிந்துகொண்ட நடையர் பின்வாங்கிக்கொண்டார். ஈழத்து அரசியலை புரிந்து கொள்வதை விட இங்குள்ள மூத்தகுடிமக்களின் அரசியலை புரிந்து கொள்வது மிகக் கடினம் எனச் சிவாவும் அபிப்பிராயப்பட்டார்.

“எதுக்கும் நீங்கள் இளையவர் சங்கத்தலை போய் சேர்ந்து ஈழத்து அரசியலைப் படிச்சுவிட்டு பிறகு மூத்த குடிமக்கள் சங்கத்தலை சேரலாம்” எனக் கிண்டலாகக் கூறினார் புலனா.

“இங்கையுள்ள பிள்ளையள் ஈழத்து அரசியலிலையும் ஈடுபடுகினமோ. அவைக்கென்ன தேவை வந்தது?” ஆச்சரியத்தோடு நடையர் வினா தொடுத்தார்.

“எங்கடை கலாசாரத்தை அடுத்த பரம்பரைக்கும் குடுக்க வேணுமெல்லோ? மொழி கலையளோடை அரசியலையும் அடுத்த தலைமுறைக்கு கவனமாய் பாஸ் பண்ணியாச்சுது. அவையளும் கலை, மொழி, பண்பாட்டை கையேற்றினமோ தெரியாது, ஆனால் அரசியலை மட்டும் அட்சரம் பிசகாமல் கையேற்றிருக்கினம்.” சிவா சூட்சுமமாக ஏதோ சொல்வது நடையருக்கு பிடிபடவில்லை.

“அப்பிடி என்ன செய்யினம். அங்கை மாதிரி எதிரியை விட்டுவிட்டு தங்களுக்கை இயக்கச் சண்டையன் பிடிச்சுக்கொண்டிருக்கினமோ.” நடையர் சரியான இடத்தில் தூண்டில் போட்டார்.

நடையர் புராணம்

“மாமா நீங்கள் தமிழரை சரியாய்த்தான் புரிஞ்சுகொண்டிருக்கிறீயள். பதவியளுக்காகக் கொள்கையள் இல்லாமல் சங்கங்கள் அமைக்கிறதும் பதவிப்போட்டியிலை பிரியிறதும் எங்கடை தமிழரின்றை பிரிக்கமுடியாத கலாசாரப் பண்பு” புலனாவும் தனக்குத் தெரிந்த அரசியலைக் முன்வைத்தார். இது போன்ற அரசியல் பேசுவதைவிட துணி துவைப்பது பிரயோசனமானது என்ற அபிப்பிராயமுடைய புலனாவின் கருத்து ஆண்கள் இருவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

“நான் நினைச்சன் இஞ்சை யடிக்கிற பிள்ளையளுக்கு அறிவு கூட எண்டு. அதோடை பல இனங்களோடை சேர்ந்து வாழுகிறபடியாலை பரந்த மனப்பான்மை இருக்குமெண்டு. அப்ப அடுத்த தலைமுறையும் குண்டுச் சட்டிக்கை குதிரை விட்டுக்கொண்டுதான் இருக்கப்போகினமோ? நடையரால் நம்பமுடியவில்லை.

இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழும் பண்புதான் நடையரை கவர்ந்த அவுஸ்திரேலிய கலாசாரம். தங்களுடைய அறிவு ஆற்றலை எல்லாம் அடுத்தவரையும் அடுத்தவரின் பொருளாதாரத்தையும் அழிக்கிறதிலேயே விரயம் செய்யும் இலங்கைக் கலாசாரத்தை அறியாத உலகில் தனது பேரப்பிள்ளைகள் வளருவதில் திருப்திப்பட்டார். தன்னால்தான் பிறந்து வளர்ந்த மண்ணை மறக்க முடியாவிடவில்லை. இவர்களாவது உருப்படட்டும் என வாழ்த்திக்கொண்டார். ஆனால் இங்குள்ள எங்கள் பிள்ளைகள் அந்தச் சாக்கடை

கலாசாரத்தை இங்கே இறக்குமதி செய்துவிட்டார்களா என்ற வியப்பில் ஆழ்ந்தார் நடையர்.

“என்னண்டு இந்தப் புத்தி இந்தப் பிள்ளையளுக்கு வந்தது?” எல்லாம் பெரியவை தங்கடை இருப்பை தக்கவைக்கிறதற்கோ இல்லாட்டில் அகட்டிப் பெரிசாக்கிறதற்கோ செய்யிற வேலை.

பிள்ளையளுக்கும் தமிழ் இரத்தம் ஓடுகுதுதானே. பெரியவை மாதிரி அவையும் தங்களுக்கு விளங்காத விசயங்களிலை எல்லாம் மற்றவைக்கு புத்தி சொல்ல வெளிக்கிடுகினம். பிறகு போட்டி போடுகினம். பிரியினம். ஏதோ ஊரிலை உள்ள மக்களுக்காக தியாகம் செய்யிறதாய் வேசம் போடுகினம். பெரியவை செய்யிறதை எல்லாம் அச்சொட்டாய்ச் செய்யினம். இவையெல்லாம் போசாமல் இருந்தாலே எங்கடை சனங்கள் முன்னெறியிருக்கும். உலகம் எங்கை போகுது. எங்கடை பிள்ளையள் எங்கை போகினம். பிளவுண்டு கிடந்த அந்தக்கால உலகத்தலை எங்கடை தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளிர் எண்டு சொன்னான். உலகமே ஒரு ஊராய்ச் சுருங்கிக்கொண்டு வாற இந்தக்காலத்தலை இதை அனுபவிச்சுக்கொண்டே எங்கடை பிள்ளையள் கிணற்று தவளையள் மாதிரி ஈழக் கொலை அரசியலிலை நீச்சலடிக்கினம். வெளியிலை பேசத் தைரியமில்லாத சிவா வீட்டிலாவது தனது மனக்கிடக்கையை அவிழ்த்துவிட்டார்.

“சிவா நீர் இந்த மாதிரி வெளியிலை ஆரோடையும் கதைச்சுப் போடாதையும்.

இப்பிடித்தான் வரதர் கதைக்கிறதாலை அவருக்கு கிட்டவே ஒருதரும் போறேல்லை” புனிதா எச்சரிக்கையானார்.

“ஏன் இங்கையுள்ள தமிழரெல்லாம் வரதரை தமிழ் துரோகி எண்டு நினைக்கினமோ?” நடையர் ஆச்சரியப்பட்டார்.

“அப்பிடியில்லை. எங்கை அவரோடை நிண்டால் தங்களையும் துரோகி எண்டு முத்திரை குத்திப்போடுவினமோ எண்ட பயம். மற்றப்படி பலருக்கு அவற்றை கருத்தலை உடன்பாடுதான்.” சிவா விளக்கமளித்தான்.

சிவாவினுடைய கருத்து புனிதாவுக்கே ஆச்சரியமாயிருந்தது. பெண்கள் இருக்குமிடத்தில் குடிக்காமல் இருக்கும் நல்ல மாப்பிளைகள் போல ஆராவது அரசியல் பேசினால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும் பண்புடையவர் சிவா. அப்படி ஆரிடமாவது மாட்டுப்பட்டாலும் அவர்கள் சொல்வதற்கு “ம்” என்ற ஒலியைத் தவிர வேறெதுவும் சிவாவிடமிருந்து வெளிவராது. இந்த “ம்”மிற்கு ஒரு அர்த்தமும் வரக்கூடாது என்ற கவனத்தில் அவர் தனது தலையைக்கூட அசைக்காமல் இறுக்கமாக வைத்திருப்பார். இது புலனா இட்ட கட்டளைகளில் ஒன்று. அதை சிவா மனப்பூர்வமாக ஏற்று இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்.

நடையரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. வாய்பொத்தி காதைப் பொத்தி கண்ணைப் பொத்தி வாழும் வித்தையில் ஊரிலே போதிய பயிற்சி பெற்றுள்ளார். இங்குள்ள இளையவர்களும் நடுத்தர வயதுக்காற்றர்களும் அந்தக் கலையில் தன்னைவிட வல்லவர்களாக இருக்கக்கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார். அவர்கள் தாங்கள் மட்டுமல்ல தங்கள் பிள்ளைகளும் ஈழத்துச் சூட்டில் குளிர்காய கற்றுத் தந்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தான் என்று மெச்சிக்கொண்டார்.



SRI THAKSHANA ENTERPRISES (STE)

- Whole sales and retail dealers of best quality srilankan, indian food and spices.
- Home entertainments's video movies tamil, malayalam & hindi.
- Variety of tamil teledramas of your choice.
- VCD, DVD, Audio CD's & audio cassetts for sales.
- Tamil, sinhala, english weekend newspapers & magazines.
- Discount phone cards for India, Sri Lanka, Pakistan, Bangladesh and Nepal.

R.SRI RANJAN

Managing director

(BELL TOWER- Shop 11) No 7 Joyce Street
191 Parramatta Road, PENDLE HILL
AUBURN, NSW 2145
NSW 2144 AUSTRALIA.

Phone: (02) 96485418 Phone: (02) 96881819
Mobile: 0417069550 Mobile: 0417069550
Fax : (02)97481404 Fax : (02)97481404

\$25 for 1 year subscription for postage
Contact Uthayam at

PO Box 3170, Wheelers Hill,
VIC 3150, Australia

UNDISPUTED
LEADER IN MELBOURNE

- News Breaker
- Community commitment
- Fourth year of publication



Australia's first South Asian Monthly
Ph/Fax: (03) 98934947 Mobile: 0421 677 082
Email: editor@southasiatimes.com.au